

GOVERNMENT OF PUDUCHERRY  
OFFICE OF THE CHIEF EDUCATIONAL OFFICER

No. 650/CEO/Exam.Cell/2015-16.

Puducherry, the 5th November 2015.

NOTIFICATION

It is hereby notified that the original S.S.L.C. Mark Certificate under Register Number 433509 of March 2002 in respect of D. Arul Kumar, an ex-pupil of T.T. Thiru. Vi. Ka. Government High School, Puducherry is reported to have been lost and beyond the scope of recovery, it is proposed to issue a duplicate certificate. If the original certificate is to be found by anybody, it should be sent to the Director of Government Examinations, Chennai-6 for cancellation, as it is no longer valid.

N. RAMALINGAM,  
Chief Educational Officer.

**திருமலையாயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து**

**ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு**

திருமலையாயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்திற்குச் சொந்தமான பழைய உபயோகமற்ற பொருட்களை வாங்குவதற்கு கீழே குறிப்பிட்டுள்ளபடி ஒவ்வொரு பொருளுக்கும் இன்னவிலை என்று குறிப்பிட்டு மூடிமுத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் கீழே கையொப்பமிட்டுள்ளவரால் வரவேற்கப்படுகின்றன.

வ எண்	பழைய உபயோகமற்ற பொருட்களின் விபரம்	எண்ணிக்கை
(1)	(2)	(3)
1	மர கட்டைகள்	550 cu.ft.
2	மர சட்டங்கள்	5.00 cu.ft.
3	ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்	200 sq.mt.
4	மங்கனார் ஓடுகள்	6,200 nos.
5	இரும்பு கதவுகள்	3 nos.
6	இரும்பு ஏணிகள்	2 nos.

**மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து**

**ஆபத்தான நிறுவனங்கள்**

**அறிவிப்பு**

கீழ்க்கண்ட நபர் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குள் பின்வரும் தொழில் நிறுவனத்தை அமைத்துக்கொள்ள இக்கொம்யூன் பஞ்சாயத்தின் அனுமதி வேண்டுகிறார்.

(1)	(2)	(3)
7	பிண வண்டி	1 no.
8	நாய் வண்டி	1 no.
9	பயன்படாத மர சட்டங்கள்	1 lot.
10	சின்டக்ஸ் தொட்டி	1 no.

2. மூடிமுத்திரையிடப்பட்ட உறையின்மீது “பழைய உபயோகமற்ற பொருட்களை வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி” என்று குறிப்பிட்டு அதனை ஆணையர், கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம், திருமலையாயன்பட்டினம், காரைக்கால் மாவட்டம் என்ற முகவரிக்கு வரும் 25-11-2015 அன்று காலை 10.00 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பிவைக்க வேண்டும். ஒப்பந்தப்புள்ளிகள் யாவும் அன்றைய தினமே முற்பகல் 11.00 மணிக்கு வருகைத்தந்த ஒப்பந்ததாரர்கள் அல்லது அவர்களால் நியமனம் செய்யப்பட்ட முகவர்கள் முன்னிலையில் திறக்கப்படும்.

3. ஒப்பந்த விற்பனையில் பங்குபெறும் ஒப்பந்ததாரர்கள் ₹ 5,000 (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) முன்காப்புத் தொகையாக அலுவலகத்தில் செலுத்த வேண்டும். வெற்றி பெறாத ஒப்பந்ததாரர்களின் முன்காப்புத் தொகை ஒப்பந்த விற்பனை முடிந்தவுடன் உடனடியாக திருப்பித் தரப்படும்.

4. ஒப்பந்த விற்பனையில் பங்குபெறும் ஒப்பந்ததாரர்கள் உபயோகமற்ற பழைய பொருட்களை அலுவலக நாட்களில் ஒப்பந்த விற்பனை நடைபெறுவதற்கு முன்தினம் வரை நேரில் வருகை தந்து பார்வையிடலாம்.

5. ஒப்பந்த விற்பனை முடிந்தவுடன் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர் மேற்படி ஒப்பந்த பொருட்களுக்குண்டான முழு தொகையையும் நடைமுறையில் உள்ள விற்பனை வரியையும் (5% VAT) மொத்தமாக உடனடியாகச் சேர்த்து செலுத்தி 24 மணிநேரத்திற்குள் தொகை செலுத்தப்பட்டதற்கான எல்லா பழைய உபயோகமற்ற பொருட்களையும் அப்புறப்படுத்திவிட வேண்டும். தவறினால் அவர் செலுத்திய முன்காப்புத் தொகையை இழக்க நேரிடும்.

6. எந்தவிதமான காரணமுமின்றி அனைத்து அல்லது ஏதேனும் ஓர் ஒப்பந்தப்புள்ளியை நிராகரிக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ கீழே கையொப்பமிட்டுள்ளவருக்கு முழு உரிமை உண்டு.

காரைக்கால், 2015 (வரு) நவம்பர் மீ 3 வ.

J.J. அரேலியஸ்,  
ஆணையர்.

வரிசை எண்	விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி	நிறுவனம் அமைந்துள்ள இடத்தின் முகவரி	உத்தேசிக்கப்பட்டுள்ள நிறுவனத் தயாரிப்பு/செய்முறை	தேவையான மின் திறன்	ஆட்களின் எண்ணிக்கை
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	திருமதி வசந்தி, எண் 5, இரண்டாவது குறுக்குத் தெரு, புது நகர், திருவாண்டார்கோயில், புதுச்சேரி-605 102.	M/s. வசந்தி கெமிக்கல்ஸ், மறு அளவை எண் 122/1/D/1, எண் 47, கொத்தபுரிநத்தம் ரோடு, வெங்கடேஷ்வரா நகர், திருவாண்டார்கோயில்.	டிடர்ஜன்ட் பவுடர் மற்றும் வாஷிங் சோப்பு தயாரித்தல்.	15 குதிரைத் திறன்.	5 (பொது பணி முறை).

1973-ஆம் ஆண்டு புதுச்சேரி கிராமம் மற்றும் கொம்பியூன் பஞ்சாயத்துக்கள் சட்டத்தின் மூலமாய் புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப்பரப்பில் அமுலாக்கப்பட்ட புதுச்சேரி கொம்பியூன் பஞ்சாயத்துக்கள் (உரிமம் மற்றும் அனுமதி அளித்தல்) விதிகள், 1976, பிரிவு 11-ன்படி இத்தொழில் நிறுவனத்தை நிறுவுவதினால் உண்டாகும் ஆட்சேபணைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை இந்த அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள் மண்ணாடிப்பட்டு கொம்பியூன் பஞ்சாயத்து ஆணையர் அவர்களுக்கு எழுத்து மூலமாய் தெரியப்படுத்துமபடி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பிட்ட காலவரையறைக்குள் பெறப்பட்ட ஆட்சேபணைகள் மண்ணாடிப்பட்டு கொம்பியூன் பஞ்சாயத்தால் பரிசீலிக்கப்படும்.

திருபுவனை, 2015 *வர்ப நவம்பர் மீ 3௨*.

தெ. ஆறுமுகம்,  
ஆணையர்.

#### MANNADIPET COMMUNE PANCHAYAT

Thirubuvanai, the 3rd November 2015.

#### Dangerous Establishments

#### NOTICE

The undermentioned person had requested for permission to set up the following industry within the Mannadipet Commune Panchayat limits, as detailed below.

Sl. No.	Name and address of the applicant	Address of the industry site	Industry proposed	Power required	No. of workers
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	Tmt. Vasanthi, No. 5, Second Cross, Pudhu Nagar, Thiruvandarkoil, Puducherry-605 102.	M/s. Vasanthi Chemicals, Re-survey No. 122/1/D/1, No. 47, Kothapurinatham Road, Venkateshwara Nagar, Thiruvandarkoil.	Manufacturing of Detergent powder and washing soap.	15 H.P.	5 (General shift).

In conformity with rule 11 of the Puducherry Commune Panchayats (Grant of Licences and Permissions) Rules, 1976, promulgated in this Union Territory by the Puducherry Village and Commune Panchayats Act, 1973, objections, if any, to the setting up of the abovesaid industry are invited to reach the undersigned within ten days from the date of publication of this notice in the official gazette.

The objections so received within the specified period will be considered by this Commune Panchayat.

D. ARUMUGAM,  
Commissioner.